1972 ஆகஸ்ட் 21]

Arignar Anna Government Hospital of Indigenous Medicine at Arumbakkam, Madras.

*138 Q.—THIRU K. RAJARAM: (on behalf of THIRU V. ISVARMURTI): Will the Hon. the Minister for Public Health be pleased to state—

(a) whether any Ayurvedic Unani Research Unit has been started in the Arignar Anna Government Hospital of Indigenous Medicine at Arumbakkam, Madras; and

(b) if so, the details thereof?

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை

திரு. கே. ராஜாராம் (திரு. வ. ஈஸ்வரமூர்த்தி சார்பில்): மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க் கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் (நாட்டு மருத்துவம்) ஆயுர்வேத, யூனானி ஆராய்ச்சிப் பிரிவு ஏதேனும் தொடங்கப்பட்டுள்ளதா?

(இ) ஆமெனில், அதன் விவரங்கள் யாவை?

மாண்புமிகு திரு. க. அன்பழகன்: (அ) & (இ): புது டில்லி யிலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆராய்ச்சிக்கான மத்தியக்குழு, மாநில அரசின் ஒப்புதலோடு, சென்னை அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ மனையில் யூனானி மற்றும் ஆயுர்வேத முறையில் போதனை ஆராய்ச்சிப் பிரிவுகள் அமைத்துள்ளது. இப் பிரிவுகள் முறையே, அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் மற்றும் அம்மருத்துவ மனையில் உள்ள ஆயுர்வேத துறைத் தலைவர் ஆகியவர்களின் வழிகாட்டலில் இயங்கி வருகின்றன. இவ்வதிகாரிகள் மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் "கௌரவ திட்ட அதிகாரிகள்" எனப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அம்மருத்துவ மனையில் உள்ள பத்துப் படுக்கைகள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

THIRU G. SWAMINATHAN: Sir, may I know whether any drugs of Siddha, Unani and Ayurveda are being tried on in-patients to evaluate the efficacy of some good drugs that we have got under these systems?

[1972 ஆகஸ்ட் 21

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்கும் விவரங்கள் இங்கே இல்லையென்றாலும்கூட, இதை மட்டும் சொல்லிக்கொள்ளுவேன். இரண்டு மூன்று விதமான நோய்களுக்குப் பயன்படும் மருந்துகளை எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மருந்துகள் எந்த அளவு பயன்படுகிறது என்று ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையிலும் பரிசீலித்து வருகின்றார்கள்.

Tiruppur Banian Factories.

* 139 *Q.*—THIRU K. RAJARAM (on behalf of THIRU V. ISVARMURTI) : Will the Hon. the Minister for Labour be pleased to state—

(*a*) whether the workers of the Tiruppur Banian Factories have gone on strike during February, 1972; and

(*b*) if so, the reasons therefor ?

திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள்

திரு. கே. ராஜாராம் (திரு. வ. ஈஸ்வரமூர்த்தி சார்பில்) : மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் 1972 பிப்ரவரியில் வேலை நிறுத்தம் செய்தனரா?

(இ) ஆம் எனில், அதற்கான காரணங்கள் யாவை?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : (அ) ஆம்.

(இ) ஊதியங்களைத் திருத்தி அமைத்தல், வேலைச் சுமை முடிவு செய்தல் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிர்வாகத்தினரால் மனநிறைவளிக்கும் வகையில் தீர்க்கப்படாததால், அவர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கினர்.

திரு. காட்டூர் கோபால் : தலைவரவர்களே, எந்த வகையில் இதில் தீர்வு காணப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : தலைவரவர்களே, தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் 1947-ம் ஆண்டு தொழிற்சாலைத் தகராறுகள் சட்டத்தின் 12 (3) பிரிவின்கீழ் உடன்பாடு ஒன்று 18—3—1972-ல் ஏற்பட்டது. உடன்பாட்டின் நிபந்தனை